8th August 1966]

கனம் திரு. பூ. கக்கன் : பேராசிரியர் பெருமக்கள் பார்ட்-டைம் ஆக வந்துதான் கோச்சிங் கொடுப்பார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

Death of cattle in Villupuram

* 212 *Q.*—SRI S. MADHAVAN : Will the Hon. the Minister for Home be pleased to state—

(*a*) whether large number of cattle died due to a new type of disease during March 1966 in Villupuram taluk of South Arcot district; and

(*b*) if so, the details thereof?

கனம் திரு. பூ. கக்கன் : (அ) இல்லை.

(இ) கேள்விக்கு இடமில்லை.

போலீஸ் ஸ்டேஷன்களுக்கு ஜீப்கள் வழங்கல்

* 213 கேள்வி.—திரு. ஆ. தங்கவேலு : கனம் உள்துறை அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா—

(அ) முனிசிபல் நகரம் போன்ற பெரிய நகரங்களிலுள்ள போலீஸ் ஸ்டேஷன்களுக்கு ஜீப் கார் வழங்கத் திட்டமிடப் பட்டிருக்கிறதா ?

(இ) ஆமெனில், எப்பொழுது வழங்கப்படும் ?

கனம் திரு. பூ. கக்கன் : (அ) இல்லை.

(இ) இக்கேள்விக்கு இடமில்லை.

திரு. ஆ. தங்கவேலு : திண்டிவனம் போன்ற நகரப் பகுதிகளில் மதுவிலக்கு வழக்குகள் கலகம் முதலியவை நடந்தால் உடனடியாக அங்கே போலீஸ் அதிகாரிகள் செல்வதற்கு வசதி இல்லை. சைக்கிளில் போகிறார்கள். அதற்குள் மறைக்கப்பட்டுவிடுகிறது. ஆகவே, முனிசிபல் நகரங்களில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களுக்கு ஜீப் கார்கள் வழங்கப்படுமா ?

கனம் திரு. பூ. கக்கன் : முனிசிபல் நகரங்களுக்கு என்று இல்லை. ஒவ்வொரு சர்கிளுக்கும் என்று ஏற்படுத்தியிருக்கிறோம். அந்த சர்க்கிளில் தேவைப்பட்டால் கேட்டு வாங்கி உபயோகப்படுத்திக் கொள்ளலாம். மெட்ராஸ் ஸிட்டியைப் பொருத்தவரையில் நான் ஸ்டேஷன்களுக்கு ஜீப் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Police station at Salaigramam

* 214 *Q.*—SRI C. SRINIVASAN : Will the Hon. the Minister for Home be pleased to state—

(*a*) whether the public and public representatives have made requests recently for the establishment of a police station at Salaigramam in Paramakudi taluk, Ramanathapuram district; and